

Hanuman Chalisa Tamil

|| தோ³ஹா ||

ஸ்ரீ கு³ரு சரண ஸரோஜ ரஜ நிஜமன முகுர ஸுதா⁴ரி |
வரணௌ ரகு⁴வர விமலயஸ ஜோ தா³யக ப²லசாரி ||
பு³த்³தி⁴ஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
ப³ல பு³த்³தி⁴ வித்³யா தே³ஹு மோஹி ஹரஹு கலேஸ விகார ||

|| செளபாஈ ||

ஜய ஹனுமான ஜ்ஞான கு³ண ஸாக³ர |
ஜய கபீஸ திஹு லோக உஜாக³ர || 1 ||
ராமதூ³த அதுலித ப³லதா⁴மா |
அஞ்ஜனி புத்ர பவனஸுத நாமா || 2 ||
மஹாவீர விக்ரம பஜ³ரங்கீ³ |
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ³ || 3 ||
கஞ்சன வரண விராஜ ஸுவேஸா |
கானந குண்ட³ல குஞ்சித கேஸா || 4 ||
ஹாத²வஜ்ர ஓள த⁴வஜா விராஜை |
காந்தே² மூஞ்ஜ ஜனேஷு ஸாஜை || 5 ||
ஸங்கர ஸுவன கேஸரீ நன்த³ன |
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன || 6 ||
வித்³யாவான கு³ணீ அதி சாதூர |
ராம காஜ கரிவே கோ ஆதூர || 7 ||
ப்ரபு⁴ சரித்ர ஸுனிவே கோ ரஸியா |
ராமலக²ன ஸீதா மன ப³ஸியா || 8 ||
ஸுகு²ம ரூபத⁴ரி ஸியஹி தி³கா²வா |
விகட ரூபத⁴ரி லங்க ஜலாவா || 9 ||
பீ⁴ம ரூபத⁴ரி அஸூர ஸம்ஹாரே |
ராமசன்த்³ர கே காஜ ஸம்வாரே || 10 ||
லாய ஸஞ்ஜீவன லக²ன ஜியாயே |
ஸ்ரீ ரகு⁴வீர ஹரஷி உரலாயே || 11 ||
ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹுத ப³டா³யீ |
தும மம ப்ரிய ப⁴ரத ஸம பா⁴யீ || 12 ||
ஸஹஸ்ர வத³ன தும்ஹரோ யஸகா³வை |
அஸ கஹி ஸ்ரீபதி கண்ட² லகா³வை || 13 ||

ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முனீஸா |
 நாரத³ ஸாரத³ ஸஹித அஹீஸா || 14 ||
 யம குபே³ர தி³க³பால ஜஹர் தே |
 கவி கோவித³ கஹி ஸகே கஹர் தே || 15 ||
 தும உபகார ஸுக்³ரீவஹி கீன்ஹா |
 ராம மிலாய ராஜபத³ தீ³ன்ஹா || 16 ||
 தும்ஹரோ மன்த்ர விபீ⁴ஷண மானா |
 லங்கேஸ்வர ப⁴யே ஸப³ ஜக³ ஜானா || 17 ||
 யுக³ ஸஹஸ்ர யோஜன பர பா⁴னா |
 லீல்யோ தாஹி மது⁴ர ப²ல ஜானா || 18 ||
 ப்ரபு⁴ முத்³ரிகா மேலி முக² மாஹீ |
 ஜலதி⁴ லாங்கி⁴ க³யே அசரஜ நாஹீ || 19 ||
 து³ர்க³ம காஜ ஜக³த கே ஜேதே |
 ஸுக³ம அனுக்³ரஹ தும்ஹரே தேதே || 20 ||
 ராம து³ஆரே தும ரக²வாரே |
 ஹோத ந ஆஜ்ஞா பி³னு பைஸாரே || 21 ||
 ஸப³ ஸுக² லஹை தும்ஹாரீ ஸரணா |
 தும ரக்ஷக காஹூ கோ ட³ர நா || 22 ||
 ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை |
 தீனேர் லோக ஹாங்க தே காம்பை || 23 ||
 பூ⁴த பிஸாச நிகட நஹி ஆவை |
 மஹவீர ஜப³ நாம ஸுனாவை || 24 ||
 நாஸை ரோக³ ஹரை ஸப³ பீரா |
 ஜபத நிரன்தர ஹனுமத வீரா || 25 ||
 ஸங்கட ஸே ஹனுமான சு²டா³வை |
 மன க்ரம வசன த்⁴யான ஜோ லாவை || 26 ||
 ஸப³ பர ராம தபஸ்வீ ராஜா |
 தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||
 ஒளர மனோரத⁴ ஜோ கோயி லாவை |
 தாஸு அமித ஜீவன ப²ல பாவை || 28 ||
 சாரோ யுக³ ப்ரதாப தும்ஹாரா |
 ஹை ப்ரஸித்³த⁴ ஜக³த உஜியாரா || 29 ||
 ஸாது⁴ ஸன்த கே தும ரக²வாரே |
 அஸூர நிகன்த³ன ராம து³லாரே || 30 ||
 அஷ்ட²ஸித்³தி⁴ நவ நிதி⁴ கே தா³தா |
 அஸ வர தீ³ன்ஹ ஜானகீ மாதா || 31 ||

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |
 ஸதா³ ரஹோ ரகு⁴பதி கே தா³ஸா || 32 ||
 தும்ஹரே பஜ⁴ன ராமகோ பாவை |
 ஜன்ம ஜன்ம கே து³க² பி³ஸராவை || 33 ||
 அன்த கால ரகு⁴பதி புரஜாயீ |
 ஜஹர் ஜன்ம ஹரிப⁴க்த கஹாயீ || 34 ||
 ஒளர தே³வதா சித்த ந த⁴ரயீ |
 ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக² கரயீ || 35 ||
 ஸங்கட க(ஹ)டை மிடை ஸப³ பீரா |
 ஜோ ஸுமிரை ஹனுமத ப³ல வீரா || 36 ||
 ஜை ஜை ஜை ஹனுமான கோ³ஸாயீ |
 க்ருபா கரஹு கு³ருதே³வ கீ நாயீ || 37 ||
 ஜோ ஸத வார பாட² கர கோயீ |
 சூ²டஹி ப³ன்தி³ மஹா ஸுக² ஹோயீ || 38 ||
 ஜோ யஹ படை³ ஹனுமான சாலீஸா |
 ஹோய ஸித்³தி⁴ ஸாகீ² கௌ³ரீஸா || 39 ||
 துலஸீதா³ஸ ஸதா³ ஹரி சேரா |
 கீஜை நாத² ஹ்ருத³ய மஹ டே³ரா || 40 ||

|| தோ³ஹா ||

பவன தனய ஸங்கட ஹரண - மங்க³ல்த³ மூரதி ரூப் |
 ராம லக²ன ஸீதா ஸஹித - ஹ்ருத³ய ப³ஸஹு ஸுரபூ⁴ப் ||

|| , ஜெய்-கோஷ். ||

பஜ்ரங்பாலி கி ஜெய் சொல்லுங்கள்.
 காற்றின் மகனான அனுமன் வாழ்க.
 , ஜெய் ஸீ ராம்.

Hanuman Chalisa Meaning in Tamil

॥ தோ³ஹா ॥

ஸ்ரீ கு³ரு சரண ஸரோஜ ரஜ நிஜமன முகுர ஸுதா⁴ரி ।

வரணௌ ரகு⁴வர விமலயஸ ஜோ தா³யக ப²லசாரி ॥

குருவின் தாமரை பாதங்களில் என் இதயக் கண்ணாடியை ஒளிர்ச் செய்வதன் மூலம், நான்கு முயற்சிகளுக்கும் பலனைத் தரும் ராகுகுல வம்சத்தின் மிகப் பெரிய மன்னனின் தெய்வீகப் புகழை நான் சித்தரிக்கிறேன்.

பு³த்³தி⁴ஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார ।

ப³ல பு³த்³தி⁴ வித்³யா தே³ஹு மோஹி ஹரஹு கலேஸ விகார ॥

என் மனதிற்கு ஞானம் இல்லை என்பதை அறிந்து, வலிமையையும், புத்திசாலித்தனத்தையும், எல்லாவிதமான அறிவையும் எனக்கு அளித்து, என் துக்கங்களையும், குறைகளையும் நீக்கும் 'காற்றின் மகனை' நினைவு கூர்கிறேன்.

॥ செளபாஈ ॥

ஜய ஹனுமான ஜ்ஞான கு³ண ஸாக³ர ।

ஜய கபீஸ திஹு லோக உஜாக³ர ॥ 1 ॥

ராமதூ³த அதுலித ப³லதா⁴மா ।

அஞ்ஜனி புத்ர பவனஸுத நாமா ॥ 2 ॥

ஞானம் மற்றும் நற்பண்புகளின் பெருங்கடலான அனுமன் வாழ்க. வானரங்களில் உயர்ந்தவனுக்கே மகிமை, மூவுலகின் வெளிச்சம். நீங்கள் ராமரின் தூதுவராகவும், நிகரற்ற சக்தி உடையவராகவும்,

அன்னை அஞ்சனியின் மகனாகவும், 'பவன் புத்ரா' (காற்றின் மகன்) எனவும் பிரபலமானவர்.

மஹாவீர விக்ரம பஜ³ரங்கீ³ ।

குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ³ ॥3 ॥

கஞ்சன வரண விராஜ ஸுவேஸா ।

கானந குண்ட³ல குஞ்சித கேஸா ॥ 4 ॥

பெரிய வீரரே, மின்னல் தாக்கும் சக்தி உங்களிடம் உள்ளது. கெட்ட மனதை விரட்டியடித்து, நல்ல மனம் கொண்டவர்களின் துணையாக இருக்கிறீர்கள்.

உங்கள் தோல் நிறம் பொன்னிறமானது மற்றும் அழகான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் காதுகளில் அழகான காதணிகள் உள்ளன, உங்கள் தலைமுடி சுருள் மற்றும் அடர்த்தியாக இருக்கும்.

ஹாத²வஜ்ர ஓள த்⁴வஜா விராஜை ।

காந்தே² முஞ்ஜ ஜனேஷு ஸாஜை ॥ 5 ॥

ஸங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।

தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥

உங்கள் கையில் சூலாயுதமும் மதக் கொடியும் பிரகாசிக்கட்டும். உங்கள் வலது தோளில் ஒரு புனித நூல் மூடப்பட்டிருக்கும். நீங்கள் வானர மன்னன் கேசரியின் மகனும், சிவபெருமானின் வடிவமுமானவர். உனது மகிமைக்கும், உன்னுடைய மகிமைக்கும் எல்லையோ முடிவோ இல்லை. முழு பிரபஞ்சமும் உன்னை வணங்குகிறது.

வித்³யாவான கு³ணீ அதி சாதூர ।

ராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||

ப்ரபு⁴ சரித்ர ஸுனிவே கோ ரஸியா |

ராமலக²ன ஸீதா மன ப³ஸியா || 8 ||

நீங்கள் ஞானிகளில் மிகவும் புத்திசாலி, நல்லொழுக்கம் மற்றும் (ஒழுக்கத்தில்) புத்திசாலி. பகவான் ராமரின் பணியை செய்ய நீங்கள் எப்போதும் தயாராக இருக்கிறீர்கள். பகவான் ராமரின் நடத்தை மற்றும் நடத்தையைக் கேட்டதும் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. ராமர், அன்னை சீதை மற்றும் லக்ஷ்மணன் எப்போதும் உங்கள் இதயத்தில் வசிக்கட்டும்.

ஸூக்ஷ்ம ரூபத⁴ரி ஸியஹி தி³கா²வா |

விகட ரூபத⁴ரி லங்க ஜலாவா || 9 ||

பீ⁴ம ரூபத⁴ரி அஸூர ஸம்ஹாரே |

ராமசன்த்³ர கே காஜ ஸம்வாரே || 10 ||

அன்னை சீதையின் முன் சூட்சும வடிவில் தோன்றினாய். மேலும் நீங்கள் லங்காவை (ராவணனின் ராஜ்ஜியத்தை) ஒரு வலிமையான வடிவத்தை எடுத்து எரித்தீர்கள்.

(பீமனைப் போல) ஒரு பெரிய உருவம் எடுத்து அசுரர்களைக் கொன்றாய். இவ்வாறு, நீங்கள் ராமரின் பணிகளை வெற்றிகரமாக முடித்தீர்கள்.

லாய ஸஞ்ஜீவன லக²ன ஜியாயே |

ஸ்ரீ ரகு⁴வீர ஹரஷி உரலாயே || 11 ||

ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹூத ப³டா³யீ |

தும மம ப்ரிய ப⁴ரத ஸம பா⁴யீ || 12 ||

மந்திர மூலிகையை (சஞ்சீவனி) கொண்டு வந்து லக்ஷ்மணனை உயிர்ப்பித்தாய். ரகுபதி, ராமர் உன்னைப் பெரிதும் பாராட்டி, நன்றியில் மூழ்கி, நீ எனக்கு பரதனைப் போல அன்பான சகோதரன் என்று கூறினார்.

ஸஹஸ்ர வத³ன தும்ஹரோ யஸகா³வை ।

அஸ கஹி ஸீபதி கண்ட² லகா³வை ॥ 13 ॥

ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முஸீஸா ।

நாரத³ ஸாரத³ ஸஹித அஹீஸா ॥ 14 ॥

பகவான் ராமர் இதைச் சொல்லி, உங்களைத் தன்னிடம் இழுத்து, உங்களை அணைத்துக் கொண்டார். சனகர் போன்ற முனிவர்களும், பிரம்மா போன்ற தேவர்களும், நாரதர் போன்ற முனிவர்களும், ஆயிரம் தலை பாம்புகளும் கூட உனது பெருமையைப் பாடுகிறார்கள்! சனகா, சனந்தனா மற்றும் பிற ரிஷிகள் மற்றும் பெரிய முனிவர்கள்; பிரம்மா – இறைவன், நாரதர், சரஸ்வதி – தாய் தெய்வம் மற்றும் பாம்புகளின் ராஜா உங்கள் மகிமையைப் பாடுகிறார்கள்.

யம குபே³ர தி³க³பால ஜஹர் தே ।

கவி கோவித³ கஹி ஸகே கஹர் தே ॥ 15 ॥

தும உபகார ஸுக்³ரீவஹி கீன்ஹா ।

ராம மிலாய ராஜபத³ தீ³ன்ஹா ॥ 16 ॥

யமன், குபேரன் மற்றும் நான்கு திசைகளின் காவலன்; உங்கள் பெருமையை எந்தக் கவிஞரும் அறிஞரும் விவரிக்க முடியாது. நீங்கள் சுக்ரீவனை ராமருக்கு அறிமுகப்படுத்தி, அவருடைய கிரீடத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்தீர்கள். எனவே நீங்கள் அவருக்கு ராஜத்வா (அரசர் என்று அழைக்கப்படும் கௌரவம்) கொடுத்தீர்கள்.

தும்ஹரோ மன்த்ர விபீ⁴ஷண மானா |

லங்கேஸ்வர ப⁴யே ஸப³ ஜக³ ஜானா || 17 ||

யுக³ ஸஹஸ்ர யோஜன பர பா⁴னூ |

லீயோ தாஹி மது⁴ர ப²ல ஜானூ || 18 ||

அதுபோல, உங்கள் அறிவுரையைப் பின்பற்றி விபீ⁴ஷணனும்
இலங்கையின் அரசனானான்.
ருசியான சிவப்புப் பழம் என்று நினைத்து நூற்றுக்கணக்கான
கிலோமீட்டர் தொலைவில் சூரியனை விழுங்கினாய்.

ப்ரபு⁴ முத்³ரிகா மேலி முக² மாஹீ |

ஜலதி⁴ லாங்கி⁴ க³யே அசரஜ நாஹீ || 19 ||

து³ர்க³ம காஜ ஜக³த கே ஜேதே |

ஸுக³ம அனுக்³ரஹ தும்ஹரே தேதே || 20 ||

ராமர் கொடுத்த மோதிரத்தை வாயில் வைத்துக்கொண்டு, எந்த
வியப்பும் இன்றி கடலைக் கடந்தாய்.
உனது அருளால் உலகின் கடினமான காரியங்கள் அனைத்தும்
எளிதாகும்.

ராம து³ஆரே தும ரக²வாரே |

ஹோத ந ஆஜ்ஞா பி³னு பைஸாரே || 21 ||

ஸப³ ஸுக² லஹை தும்ஹாரீ ஸரணா |

தும ரக்ஷக காஹூ² கோ ட³ர நா || 22 ||

நீங்கள் பகவான் ராமரின் வாசல் காவலர். உங்கள் அனுமதியின்றி
யாரும் நடக்க முடியாது, அதாவது ராமரை தரிசனம் செய்வது

உங்கள் ஆசியால் மட்டுமே சாத்தியமாகும். உன்னிடம் அடைக்கலம்
புகுபவர்களுக்கு எல்லா சுகங்களும் வசதிகளும் கிடைக்கும்.
உங்களைப் போன்ற ஒரு மீட்பர் எங்களிடம் இருந்தால், நாங்கள்
யாருக்கும் அல்லது எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை |

தீனோர் லோக ஹாங்க தே காம்பை || 23 ||

பூ⁴த பிஸாச நிகட நஹி ஆவை |

மஹவீர ஜப³ நாம ஸுனாவை || 24 ||

உன்னால் மட்டுமே உன் பெருமையை எதிர்கொள்ள முடியும். உனது
ஒற்றை கர்ஜனையால் மூன்று உலகங்களும் நடுங்கத்
தொடங்குகின்றன.

ஹே மகாவீர்! உங்கள் பெயரை நினைவில் வைத்திருப்பவர்களை
பேய்கள் நெருங்காது. எனவே, உங்கள் பெயரை நினைவு
செய்வதன் மூலம் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.

நாஸை ரோக³ ஹரை ஸப³ பீரா |

ஜபத நிரன்தர ஹனுமத வீரா || 25 ||

ஸங்கட ஸே ஹனுமான சு²டா³வை |

மன க்ரம வசன த்⁴யான ஜோ லாவை || 26 ||

ஹே ஹனுமான்! உங்கள் நாமத்தை நினைவு கூர்வதோ அல்லது
ஜபிப்பதோ அனைத்து நோய்களையும் அனைத்து வகையான
துன்பங்களையும் அழிக்கிறது. இந்த காரணத்திற்காக, உங்கள்
பெயரை தொடர்ந்து உச்சரிப்பது முக்கியம். தியானம் செய்பவன்
அல்லது மனம், பேச்சு மற்றும் செயலால் உன்னை வழிபடுகிறவன்
எல்லாவிதமான கஷ்டங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும்
விடுபடுகிறான்.

ஸப³ பர ராம தபஸ்வீ ராஜா |

தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||

ஒளர மனோரத⁴ ஜோ கோயி லாவை |

தாஸு அமித ஜீவன ப²ல பாவை || 28 ||

எல்லா அரசர்களிலும் இராமன் மிகப் பெரிய துறவி. ஆனால் நீங்கள் பகவான் ஸ்ரீ ராமரின் அனைத்து வேலைகளையும் செய்யப் போகிறீர்கள்.

எவரேனும் ஏக்கத்துடன் அல்லது உண்மையான ஆசையுடன் உங்களிடம் வருபவர், வாழ்நாள் முழுவதும் வற்றாத பலன்களை மிகுதியாகப் பெறுகிறார்.

சாரோ யுக³ ப்ரதாப தும்ஹாரா |

ஹை ப்ரஸித்³த⁴ ஜக³த உஜியாரா || 29 ||

ஸாது⁴ ஸன்த கே தும ரக²வாரே |

அஸூர நிகன்த³ன ராம து³லாரே || 30 ||

உனது மகிமை நான்கு யுகங்களிலும் வியாபித்திருக்கிறது. மேலும் உமது மகிமை உலகம் முழுவதும் புகழ் பெற்றது. நீ ஞானிகளின் பாதுகாவலன்; அசுரர்களை அழிப்பவர், ராமரை வணங்குபவர்.

அஷ்ட²ஸித்³தி⁴ நவ நிதி⁴ கே தா³தா |

அஸ வர தீ³ன்ஹ ஜானகீ மாதா || 31 ||

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |

ஸதா³ ரஹோ ரகு⁴பதி கே தா³ஸா || 32 ||

சித்திகளையும் (எட்டு விதமான சக்திகள்) நித்திகளையும் (ஒன்பது விதமான சொத்துக்கள்) வழங்கக்கூடிய தகுதியானவர்களுக்கு

அதிக வரங்களை வழங்க மாதா ஜானகி உங்களை
ஆசீர்வதித்துள்ளார். நீங்கள் எப்போதும் ரகுபதியின் பணிவான
மற்றும் அர்ப்பணிப்புள்ள அடியாராக இருங்கள், ஏனென்றால்
நீங்கள் ராமபக்தியின் ஆவியின் அவதாரம்.

தும்ஹரே பஜ⁴ன ராமகோ பாவை |

ஜன்ம ஜன்ம கே து³க² பி³ஸராவை || 33 ||

அன்த கால ரகு⁴பதி புரஜாயீ |

ஜஹர் ஜன்ம ஹரிப⁴க்த கஹாயீ || 34 ||

உனது புகழையும் பெயரையும் பாடும் ஒருவன் ராமரின்
தரிசனத்தைப் பெற்று மீண்டும் பிறவிகளின் துன்பத்திலிருந்து
விடுபடுகிறான். உமது அருளால், மரணத்திற்குப் பிறகு, மனிதன்
இராமனின் நித்திய இல்லத்திற்குச் சென்று அவனிடம்
விசுவாசமாக இருப்பான்.

ஒளர தே³வதா சித்த ந த⁴ரயீ |

ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக² கரயீ || 35 ||

ஸங்கட க(ஹ)டை மிடை ஸப³ பீரா |

ஜோ ஸுமிரை ஹனுமத ப³ல வீரா || 36 ||

வேறு எந்த தெய்வத்திற்கும் சேவை செய்ய வேண்டிய
அவசியமில்லை. எல்லா மகிழ்ச்சியும் ஹனுமான் ஜியின்
சேவையால் அடையப்படுகிறது.
மகாபலி ஹனுமான் ஜியை நினைவுகூரும் நபரின் அனைத்து
கஷ்டங்களும் விலகி, அனைத்து துன்பங்களும் முடிவுக்கு
வருகின்றன.

ஜை ஜை ஜை ஹனுமான கோ³ஸாயீ |

க்ருபா கரஹு கு³ருதே³வ கீ நாயீ || 37 ||

ஜோ ஸத வார பாட² கர கோயீ |

சூ²டஹி ப³ன்தி³ மஹா ஸுக² ஹோயீ || 38 ||

ஹே ஹனுமான்! வல்லமை மிக்க ஆண்டவரே, உம்மைப் போற்றிப் போற்றி, எங்களின் உயர்ந்த ஆசிரியராகிய உமது அருளை எங்கள் மீது விரிவுபடுத்துங்கள்.

இந்த சாலிசாவை 100 முறை ஜபிப்பவர் எல்லாவித பந்தங்களிலிருந்தும் விடுபட்டு மகத்தான பேரின்பத்தை அடைகிறார்.

ஜோ யஹ படை³ ஹனுமான சாலீஸா |

ஹோய ஸித்³தி⁴ ஸாகீ² கௌ³ரீஸா || 39 ||

துலஸீதா³ஸ ஸதா³ ஹரி சேரா |

கீஜை நாத² ஹ்ருத³ய மஹ டே³ரா || 40 ||

இந்த ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்பவரின் அனைத்து செயல்களும் நிரூபிக்கப்படுகின்றன. சிவபெருமானே அதற்கு சாட்சி.

ஓ ஹனுமான், நான் எப்போதும் ஒரு வேலைக்காரனாகவும், ஸ்ரீ ராம பக்தனாகவும் இருப்பேன், என்கிறார் துளசிதாஸ். மேலும், நீங்கள் எப்போதும் என் இதயத்தில் வசிப்பீர்கள்.

|| தோ³ஹா ||

பவன தனய ஸங்கட ஹரண - மங்க³ல்த³ மூரதி ரூப் |

ராம லக²ன ஸீதா ஸஹித - ஹ்ருத³ய ப³ஸஹு ஸுரபூ⁴ப் ||

பவனின் மகனே, நீ எல்லா துன்பங்களையும் அழிப்பவன். நீங்கள் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணம். ராமர், லட்சுமணன் மற்றும் அன்னை சீதையுடன் என் இதயத்தில் எப்போதும் குடியிருக்கட்டும்.

II , ஜெய்-கோஷ். II

பஜ்ரங்பாலி கி ஜெய் சொல்லுங்கள்.
காற்றின் மகனான அனுமன் வாழ்க.
, ஜெய் ஸ்ரீ ராம்.